

FIRST INFORMATION REPORT

முதல் தகவல் அறிக்கை

(Under Section 154 Cr P C.)

(குறவி.தொ.பிரிவு 154 இன் கீழ்)

TAMIL NADU POLICE

INTEGRATED INVESTIGATION FORM I

C 8101978

- District மாவட்டம் **Madurai** PS காவல்நிலையம் **VKAe** Year ஆண்டு **2024** FIR No. மு.த.அ. எண் **07/24** Date நாள் **18.06.2024**
- (i) Act சட்டம்: **P. C. Act** Sections பிரிவுகள்: **7 of PCA Act 1988**  
(ii) Act சட்டம்: Sections பிரிவுகள்: **as amended by the PC**  
(iii) Act சட்டம்: Sections பிரிவுகள்: **(Amendment) Act 2018**  
(iv) Other Acts & Sections பிற சட்டங்களும், பிரிவுகளும்: **about**
- (a) Occurrence of Offence Day : குற்ற நிகழ்வு நாள் Date from : நாள் முதல் **14.06.2024 at 09:30 hrs** Date to : நாள் வரை  
Time Period : நேர அளவு Time from : நேரம் முதல் **17.06.2024 at about 18:30 hrs.** Time to : நேரம் வரை  
(b) Information Received at PS : காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்த நாள் Date : **18.06.2024** Time : **13:00 hrs** நேரம்  
(c) General Diary Reference : Entry No(s) பொது நாட்குறிப்பில் பதிவு விவரம் என் Entry No(s) : **18.06.2024** Time : **14:30 hrs** நேரம்
- Type of Information : தகவலின் வகை : **Typed Petition** Written/ Oral : எழுத்து மூலம் / வாய் மொழியாக
- Place of Occurrence (a) Direction and Distance from PS : குற்ற நிகழ்விடம் (அ) காவல்நிலையத்திலிருந்து எவ்வளவு தூரமும், எத்திசையும் **About 30 kms**  
Boat Number : முறைக் காவல் எண் (b) Address : முகவரி **TNCSC, அம்மங்குடி, அம்பட்டையன்பட்டி, கீழப்பாடி, மதுரை மாவட்டம்**
- (c) In case outside limit of this Police Station, then the Name of P.S : இக்காவல் நிலைய எல்லைக்கட்பாடல் நடந்து இருக்குமாயின், அந்நிலையில் அந்த க.நி.பெயர் மாவட்டம் District : **Madurai**
- Complainant /Informant (a) Name : **M. Muthu** (b) Father's/ Husband's Name : **Muthu Perumal** குற்றமுறையிட்டாளர்/ தகவல் தந்தவர் பெயர் தந்தை / கணவர் பெயர்  
(c) Date / Year of Birth : நாள் / பிறந்த ஆண்டு **50/24** (d) Nationality : நாட்டினம் **Indian** (e) Passport No. : வெளிநாட்டு கடிவுச்சீட்டு எண்  
Date of Issue : வழங்கப்பட்ட நாள் Place of Issue : வழங்கப்பட்ட இடம்  
(f) Occupation : தொழில் **விவசாயம்** (g) Address : முகவரி **2148, 2 ஆம் திட்டுக்கு அருகில் அம்பட்டையன்பட்டி, கீழப்பாடி, கீழப்பாடி, கீழப்பாடி, மதுரை மாவட்டம்**
- Details of Known/Suspected/Unknown accused with full particulars. (Attach separate sheet if necessary) தெரிந்த / ஐயப்பாட்டிற்குரிய / தெரியாத குற்றஞ்சாட்டப்பட்டவரின் முழுமையான விவரங்கள் (தேவையெனில் தனித்தான் இணைக்கவும்) **சூ. அகநிசன், பி. சதீசு பிரதீசு, TNCSC அம்மங்குடி, அம்பட்டையன்பட்டி, கீழப்பாடி, மதுரை மாவட்டம்**
- Reasons for delay in reporting by the complainant / Informant : குற்றமுறையிட்டாளர் / தகவல் கொடுப்பவரால் முறையிட்டதில் தகவல் கொடுப்பதில் தாமதம்

9. Particulars of properties stolen / involved (Attach separate sheet if necessary)  
செவ்வப்பட்ட / சேவித்தல்களான சொத்துக்களின் விவரம் (தேவையெனில் தனித் தாளில் இணைக்கவும்)

10. Total value of properties stolen / involved :  
செவ்வப்பட்ட / சேவித்தல்களான சொத்துக்களின் மொத்த மதிப்பு

11. Inquest Report / Un-natural death Case No. if any:  
பிண விசாரணை அறிக்கை / இயற்கைக்கு மாறான இறப்பு என ஏதேனும் இருந்தால்

12. FIR Contents (Attach separate sheet, if required) :  
முதல் தலைவர் அறிக்கையின் சுருக்கம். (தேவையெனில் தனித்தாளில் இணைக்கவும்)

Separate Sheet Attached

13. Action taken : Since the above report reveals commission of offence(s) as mentioned at item No.2 registered the case and took up the investigation / directed ..... Rank ..... to take up the investigation / Refused investigation / transferred to PS.....on point of jurisdiction.

எடுக்கப்பட்ட நடவடிக்கை : மேலே குற்ற முறையிட்ட உள்மனவ பிரிவு 2ல் கூறப்பட்ட சட்ட பிரிவுப்படியான குற்றமாக வழக்கு பதிவு செய்து புலனாய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது / பணிக்கப்படுதல் ..... பதவி ..... நிலை பணியாளரின் புலனாய்வுக்கு எடுத்துக்கொண்ட பணிக்கப்பட்டது / மறுக்கப்பட்டு எவ்வகையாக கருதி புலனாய்வுக்கு ..... காவல் நிலையத்திற்கு மாற்றப்படுகிறது.

FIR read over to the Complainant / Informant, admitted to be correctly recorded and a copy given to the Complainant / Informant free of cost.

மு.த.அ. குற்றமுறையிட்டவருக்கு / தலைவர் தத்தவருக்கு படித்துக்கொட்டி, அது சரியாக எழுதப்பட்டு இருப்பதாக ஏற்றுக் கொள்ளப்பட்டு, அதன் படி தலைவர் ஒன்று இலவசமாக கொடுக்கப்பட்டது.

M. Anand 18-6-2024

14. Signature / Thumb Impression of the Complainant / Informant  
குற்றமுறையிட்டவர் / தலைவர் கொடுப்பவரின் ஒப்பம் / பெருவிரல் இசைப்பு பதிவு

Signature of the Officer in-charge, Police Station  
காவல் நிலைய பொறுப்பு அலுவலரின் ஒப்பம்

15. Date & Time of despatch to the court:  
தீர்மானத்திற்கு அனுப்பப்பட்ட நாடும், நேரமும்  
18-06-2024 / 16:00 hrs.

Name: P. J. Ramesh Prasad  
Rank: Inspector of Police  
V K S  
18/06/2024

பணிந்து சமர்ப்பிக்கப்படுகிறது.

இன்று 18.06.2024-ஆம் தேதி மதியம் 13.00 மணிக்கு மதுரை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு அலுவலகத்தில் நான் அலுவலில் இருந்த போது, மதுரை மாவட்டம், உசிலம்பட்டி தாலுகா, திடியன் கிராமம், அம்பட்டையன்பட்டி 2வது கிழக்கு தெரு கதவு எண். 2/48 என்ற முகவரியில் வசிக்கும் முத்து பெருமாள் மகன் திரு. M. முருகன் என்பவர் நிலையத்தில் ஆஜராகி தமிழில் தட்டச்சு செய்யப்பட்ட புகார் மனு ஒன்றை கொடுத்தார். அதன் விபரம் பின்வருமாறு: அனுப்புநர் M. முருகன், த/பெ. முத்து பெருமாள், கதவு எண். 2/48, 2வது கிழக்கு தெரு, அம்பட்டையன்பட்டி, திடியன் கிராமம், உசிலம்பட்டி தாலுகா, மதுரை மாவட்டம். பெறுநர் காவல் ஆய்வாளர், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு, மதுரை ஐயா, நான் உசிலம்பட்டி தாலுகா, அம்பட்டையன்பட்டி கிராமத்தில் எனது மனைவி வனிதா மற்றும் இரண்டு மகன்களுடன் குடியிருந்து வருகிறேன். நான் விவசாயம் செய்து வருகிறேன். எனது மனைவி வனிதா பெயரில் 42-திடியன் வருவாய் கிராமத்தில் சுமார் 5 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. அதற்கு பட்டா எண். 3186 ஆகும். நான் எனது இடத்திற்கு அருகில் பட்டா எண் 702-ல் திரு. சுப்பு அவர்களின் மனைவி பொன்னுதாய் அவர்கள் பெயரில் சுமார் 1 ஏக்கர் விவசாய நிலம் மற்றும் திரு. கலியாணித்தேவர் மகன் வெள்ளத்துரை பெயரில் சுமார் 1 ஏக்கர் விவசாய நிலத்தை சுமார் 10 வருடத்திற்கு முன்பு எனது பெயரில் ஒத்திக்கு வாங்கியுள்ளேன். எனது மனைவி பெயரிலுள்ள 5 ஏக்கர் மற்றும் ஒத்திக்கு வாங்கிய 2 ஏக்கர் நிலத்தையும் சேர்த்து ஆக மொத்தம் 7 ஏக்கரில் நானும் எனது மனைவியும் நெல் விவசாயம் செய்து வருகின்றோம். அவ்வாறு விவசாயம் செய்ததில் கிடைத்த நெற்களை கடந்த 08.06.2024-ந் தேதியில் அறுவடை செய்து காய வைத்தேன். பிறகு அதனை கடந்த 14.06.2024-ந் தேதி காலையில் அம்பட்டையன்பட்டி கிராமத்திலுள்ள படத்தளச்சி அம்மன் கோவில் இடத்தில் உள்ள TNCSC நெல் கொள்முதல் நிலையத்திற்கு டிராக்டர் மூலமாக எடுத்து சென்று, அவைகளை அங்குள்ள பில்கலெக்டர் திரு. ஜெகதீசன் அவர்களிடம் ஒப்படைத்தேன். அவர் அந்த நெற்களை அங்கிருந்த லோடு மேன்களின் உதவியோடு சாக்கு மூட்டையில் போட்டு, 40 கிலோ மூட்டையாக தயார் செய்தார். அது மொத்தத்தில் 277 மூட்டைகள் (40 கிலோ X 277 மூட்டை = 11,080 கிலோ நெல்) இருந்தது. பிறகு அன்று காலை சுமார் 09.30

மணிளவில் திரு. ஜெகதீசன் அவர்கள் என்னிடம், அரசு ஒரு கிலோ நெல்லை ரூ.23/-க்கு கொள்முதல் செய்கிறது. அதன்படி உங்களிடமிருந்து ஒரு மூட்டை நெல்லை (40 கிலோ) ரூ.920/- ற்கு அரசு சார்பாக நான் பெற்றுக் கொள்கிறேன் என்று தெரிவித்தார். மேலும் அவர் என்னிடம் எனது இடத்திற்கான அடங்கல், கணினி சிட்டா, எனது மனைவி பெயரில் இரண்டு இருபது ரூபாய் பத்திரம், எனது மனைவி பெயரில் பேங்க் ஆப் இந்தியா சிந்துபட்டி கிளை வங்கி கணக்கு பாஸ் புக்கின் நகல் மற்றும் எனது மனைவியின் ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை கேட்டு பெற்றுக் கொண்டார். அந்த சமயத்தில் நான் திரு.ஜெகதீசன் அவர்களிடம் ஒப்படைத்த 277 மூட்டைகளுக்கான இரசீதையும், அதற்கான பணத்தை அரசிடமிருந்து எப்போது பெற்றுத் தருவீர்கள் என்று கேட்டேன். அதற்கு அவர் உங்களிடம் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைக்கான இரசீதை தான் தயார் செய்து தருவதற்கும், மேலும் 277 மூட்டைகளுக்கான பணம் (277 மூட்டை X ரூ. 920) ரூ.2,54,840/- த்தை அரசிடமிருந்து பெற்று தருவதற்கான ஏற்பாடுகளை செய்வதற்கு, ஒரு நெல்மூட்டைக்கு ரூ.60/- வீதம் மொத்தம் 277 நெல்மூட்டைகளுக்கு ரூ.16,620/-யை தனக்கு தரவேண்டும் என்று என்னிடம் கேட்டார். எனவே நான் அவரிடம், நான் இதுவரை நெல்களை வெளியில் தான் விற்று வந்துள்ளேன், தற்போது தான் முதல் முறையாக TNCSC கொள்முதல் நிலையத்தில் விற்கிறேன், நீங்கள் கேட்கும் ரூ.16,620/- அரசுக்கு நான் செலுத்த வேண்டிய பணமா என்று கேட்டேன். அதற்கு திரு.ஜெகதீசன் அவர்கள் அது அரசுக்கு செலுத்த வேண்டிய பணம் கிடையாது, நீங்கள் எனது செலவிற்கு தனியாக தரவேண்டிய பணம் அது, அப்பணத்தை எனக்கு கொடுத்தால் மட்டுமே, நான் உங்களிடம் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைக்கான இரசீதை தயார் செய்து தருவேன், அந்த இரசீதை வைத்துதான் உங்களுக்கு நெல்மூட்டைக்கான வரவேண்டிய பணத்தை, நான் அரசிடமிருந்து விரைவாக பெற்று தருவதற்கு ஏற்பாடுகளை செய்வேன் என கூறினார். நான் அவரிடம் ஏற்கனவே மழைபெய்த காரணத்தினால் நெல் மகசூல் குறைந்து விட்டது, எனவே நீங்கள் கேட்கும் பணத்தை சற்று குறைத்துக் கொள்ளுங்கள் எனக் கேட்டேன். அதற்கு அவர் என்னால் குறைக்க முடியாது, நீங்கள் ரூ.16,620/- கொடுத்தால் தான் நான் உங்களது நெல்மூட்டைகளுக்கு பில் தயார் செய்து, உங்களுக்கு கொடுத்து அதற்கான பணத்தையும் பெற்று தருவேன், வழக்கமாக எல்லோரும் கொடுக்கும் பணம் தான் என கறராக கூறிவிட்டார். பின்பு அங்கிருந்த

வந்து பணம் புரட்ட முயன்றேன் முடியவில்லை. எந்த விவசாயியும் நெல் விளைவித்து இலாபம் அடைந்தது இல்லை. நான் கடன் பெற்றுதான் இந்த நெல்லை விதைத்தேன். நேற்று (17.06.2024) மாலை சுமார் 06.30 மணிக்கு நான் மீண்டும் அம்பட்டையன்பட்டி TNCSC கொள்முதல் நிலையத்திற்கு சென்று திரு.ஜெகதீசன் அவர்களை சந்தித்து என்னால் அவர் கேட்ட பணம் ரூ.16,620/-யை புரட்ட கஷ்டமாக உள்ளது எனவே சற்று குறைத்துக் கொள்ளுங்கள் என கெஞ்சி கேட்டேன். அதற்கு அவர் தன்னால் எதுவும் குறைக்க முடியாது. நாளைக்குள் வந்து பணத்தை கொடுத்து விட்டு பில்லை வாங்கி கொள்ளுங்கள் என்று கண்டிப்புடன் கூறினார். பின்பு வீட்டிற்கு வந்து நான் யோசித்து பார்த்தேன். எனக்கு லஞ்சம் கொடுக்க விருப்பம் இல்லை. எனவே என்னிடம் கொள்முதல் செய்த எனது நெல்லிற்கான பணத்தை அரசிடமிருந்து பெறுவதற்கும், அதற்கான இரசீது தயாரித்து வழங்கவும், மேலும் அதன் பேரில் நெல்லிற்கான பணத்தை விரைவில் கிடைக்க ஏற்பாடு செய்வதற்காகவும் என்னிடம் ரூ.16,620/- லஞ்சம் கேட்கும் அம்பட்டையன்பட்டி TNCSC கொள்முதல் நிலைய பில் கலெக்டர் திரு. ஜெகதீசன் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இத்துடன் நான் மேற்படி நெல் விற்பனைக்காக திரு.ஜெகதீசன் அவர்களிடம் வழங்கிய எனது விவசாய நிலத்திற்கான எனது மனைவி பெயரிலுள்ள கணினி சிட்டா பட்டா எண். 3186, திருமதி. பொன்னுதாய் அவர்கள் பெயரிலுள்ள கணினி சிட்டா பட்டா எண். 702 மற்றும் திரு.வெள்ளத்துரை அவர்கள் பெயரிலுள்ள கணினி சிட்டா பட்டா எண். 1201 ஆகியவற்றின் நகல்களை இணைத்துள்ளேன். மேலும், பில் கலெக்டர் திரு.ஜெகதீசன் அவர்கள் கேட்ட லஞ்சப் பணம் ரூ.16,620/-ஐயும் கொண்டு வந்துள்ளேன். அவர் மீது சட்டப்படி ~~சரியான~~ நடவடிக்கை எடுக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். இப்படிக்கு (ஒ-ம்) XXXXXX (M. முருகன்) 18.6.2024

Sir, Received the typed complaint today on 18.06.2024 at 13.00 hrs, the genuineness of the complainant was verified through sources and found to be genuine. The integrity and antecedents of the accused was also verified through sources and found to be bad. I have obtained permission from the Superintendent of Police, Southern Range, Directorate of Vigilance and Anti-Corruption, Chennai and registered a case in Madurai V&AC Cr. No. 07/2024, u/s. 7 of PC Act 1988 as amended by Prevention of Corruption (Amendment)

Act 2018 at 14.30 hrs and took up investigation. Sd./-XXXXXX (P.M.Ramesh Prabhu) 18.06.2024, Inspector of Police, V&AC, Madurai.

Original FIR along with original typed complaint of Tr. M. Murugan, S/o. Muthu Perumal, Door No. 2/48, 2<sup>nd</sup> East Street, Ambattaiyanpatti, Thidiyan Village, Usilampatti Taluk, Madurai District along with Xerox copies of Computer Chittas in Patta No. 3186 in the name of the Complainant's wife Tmt. Vanitha, Patta No. 702 in the name of Tmt. Ponnuthai and Patta No. 1201 in the name of Tr. Vellathurai are enclosed herewith and submitted to the Hon'ble Special Judge, Special Court for Trial of cases under Prevention of Corruption Act, Madurai and copy of F.I.R. is submitted to the Director of Vigilance & Anti-Corruption, Chennai.



(P.M. Ramesh Prabhu)  
Inspector of Police,  
Vigilance & Anti-Corruption,  
Madurai.

18.06.2024.